



சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா



தகவல் அடிப்படே உரிமைச் சட்டம் 2005

தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.19, அரசு பண்ணை கிராமம், பேரன்பேட்டை, நந்தனம், சென்னை - 600 035.

(Pension Pay Office Back Side) (சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகில்), தொலைபேசி: 044-29515580

ஆணை நாள் 05.01.2022

முன்னிலை

முனைவர் ரா.பிரதாப்குமார்

மாநிலத் தகவல் ஆணையர்

வழக்கு எண். SA 11469/B/2021

திரு. கு. செந்தில்குமார்

மேல்முறையீட்டாளர்

பொதுத் தகவல் அலுவலர்/

எதிர்

தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,
விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகம்,
கடலூர் மாவட்டம்.

பொது அதிகார அமைப்பு

ஆணை

இவ்வாணையத்தால் இன்று (05.01.2022) தொலைபேசியின் வாயிலாக நடத்தப்பட்ட விசாரணைக்கு மனுதாரர் திரு. கு. செந்தில்குமார் அவர்கள் மற்றும் பொது அதிகார அமைப்பின் சார்பாக, திரு செல்வமணி, தலைமையிடத்து துணை வட்டாட்சியர், விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகம், கடலூர் மாவட்டம் ஆகியோர் ஆஜரானார்கள்.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன்கீழ் 15.06.2021 தேதியிட்ட மனுவில், கடந்த 23.12.2020 தேதியிட்ட விண்ணப்பத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதன் விவரங்கள் தொடர்பாக விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலக பொது தகவல் அலுவலர் அவர்களுக்கு மனு செய்துள்ளார்.

3. முழுமையான தகவல்கள் வழங்கப்படவில்லை என்று தெரிவித்து, மனுதாரர் 27.07.2021 தேதியிட்ட தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு அலுவலர் அவர்களுக்கு விண்ணப்பித்துள்ளார். முழுமையான தகவல்களை பெற்றுத்தருமாறு தெரிவித்து, மனுதாரர் 28.08.2021 தேதியிட்ட இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். மனுதாரரின் இரண்டாவது மேல்முறையீட்டு மனுவின் மீது இன்று (05.01.2022) இவ்வாணையத்தால் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் தொலைபேசியின் வாயிலாக மனுதாரர் அவர்கள், தனக்கு முழுமையான தகவல் வழங்கப்படவில்லை என்று விசாரணையின்போது தெரிவித்தார். இன்றைய விசாரணையில் தொலைபேசியின் வாயிலாக பொது தகவல் அலுவலர் அவர்கள், கால அவகாசம் அளிக்கும் பட்சத்தில் 4 நாட்களுக்குள் மனுதாரருக்கு தகவல்களை வழங்குவதாக விசாரணையின்போது உறுதியளித்தார்.

5. இன்றைய விசாரணையின் முடிவில் கீழ்க்கண்ட ஆணைகள் பிறப்பிக்கப்படுக்கின்றன:-

பொது தகவல் அலுவலர் உறுதியளித்தப்படி, தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன்கீழ் 15.06.2021 தேதியிட்ட மனுவில் கோரியுள்ள, மனுதாரருக்குரிய தகவலை இவ்வாணை

கிடைக்கப் பெற்ற 7 நாட்களுக்குள் சட்டப்பிரிவு 7(6)ன்படி கட்டணமின்றி பதிவுத் தபாலில் அனுப்பி வைத்து, மனுதாரர் ஏற்பளிப்பு செய்த ஒப்புக்கை அட்டையின் நகலுடன் மனுதாரருக்கு வழங்கப்பட்ட தகவலையும் இணைத்து ஒரு அறிக்கையாக தயார் செய்து ஆணையத்திற்கு 10 நாட்களுக்குள் அனுப்பி வைக்க பொதுத் தகவல் அலுவலருக்கு ஆணையம் உத்திரவிடுகிறது. மேற்படி ஆணைக்கிணங்க பொதுத் தகவல் அலுவலர் தகவல் தர தவறும்பட்சத்தில், தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி பிரிவு 20(1) மற்றும் பிரிவு 20(2)ன்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

ஓம்/-ரா.பிரதாப்குமார்
மாநிலத் தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

பிரிவு அலுவலர் / பிரிவு பதிவாளர்

வழக்கு எண். SA 11469/B/2021

பெறுநர்

பொதுத் தகவல் அலுவலர்/
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,
விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகம்,
கடலூர் மாவட்டம்.

திரு. கு. செந்தில்குமார்,
கதவு எண் 6/B, மேற்குத்தெரு,
பெரிய கண்டியன்குப்பம்,
விருதாச்சலம் 606 003.

Copy to: File

SCPA - 07-01-22